



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,100 — FRIDAY, MAY 5, 1950

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents:—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	431
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	431	Land Redemption Notices	—
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this Issue contains List of Applications for Licences for Lorries, &c

Land Sales by the Government Agents

PROVINCE OF SABARAGAMUWA

Kegalla No. 88.—The Assistant Government Agent, Kegalla, will on Monday, June 19, 1950, at 10 a.m., at his Office in the Kegalla Kachcheri, put for settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Galboda Korale Division of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Preliminary plan No. A. 592. Village—Epalawa. Claimant—Crown

Lot	Name of Land	Description	Extent		Upset Price
			A.	R.	Per Lot
					Rs. c.
4	Delgahahinna ..	Garden contains jak, orange, tea, &c., encroachment by Alutwatteralalage Dingmappuhamy	0	1 31	121 0
5	Do. ..	Coconut garden (contains no trees) encroachment by Alutwatteralalage Kusalthamy	0	0 1	12 0

Further information regarding the lands can be obtained from the Assistant Government Agent, and the plans from the Surveyor-General.

Land Commissioner's Office,
Colombo, April 17, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Land Acquisition Notices

L. H. 541.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Ihala Karannagoda Sinhalese Mixed School, Kalutara District, to wit:—

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Averiawatta ..	Garden contains 1 arecanut tree 40 years and part of foundation of a building, said to be owned by Kalutara Korlage Girigoris Brito, Kalutara Korlage Auneris Brito, Kalutara Korlage Lihumis Brito, Kalutara Korlage Podi Nona Brito, Kalutara Korlage Baby Nona Brito, Udugama Liyanegge Don Thomas Appuhami, Udugama Liyanegge Don Simon Appuhami, Udugama Liyanegge Puchi Nona, all of Ihala Karannagoda, Neboda, Diyagama Liyanegge Jayaneris Appuhamy and Colomba Arachchige Bempi Appuhamy of Pelenda, Latpandura, Kalutara Korlage Dochi Nona Brito of Retiyala, Govinna, Colomba Arachchige Kechi Nona, Kalutara Korlage Sabbo Nona, Kalutara Korlage Babbun Nona, all of Ihala Karannagoda, Neboda, and Kalutara Korlage Puchi Nona of Kamburawala, Latpandura	0	0	2.4

431—J. N. A 97079-605 (4/50)

Lot	Name of Land	Description	Extent	
			A.	R. P.
2	Averiwatta	Garden contains 2 coconut trees 50 years, 10 coconut trees 40 years, 5 jak trees 40 years, 4 arecanut trees 40 years, about 100 tea bushes 40 years, 43 rubber trees 18 years, 3 breadfruit trees 15 years, 2 val del trees 30 years, 1 jambu tree 10 years, 2 orange trees 10 years, 1 hora tree 6 years, 2 nadun trees 5 years, 1 guava tree 5 years, a masonry well, a permanent lavatory and a permanent school building with a temporary mud kitchen attached, said to be owned by Kalutara Koralage Grigoris Brito, Kalutara Koralage Auneris Brito, Kalutara Koralage Lihinis Brito, Kalutara Koralage Podinona Brito, Kalutara Koralage Baby Nona Brito, Udugama Liyanage Don Thomas Appuhami, Udugama Liyanage Don Simon Appuhami, Udugama Liyanage Punched Nona, all of Ihala Karannagoda, Neboda, Diyagama Liyanage Jayaneri Appuhami and Colombo Arachchige Bempi Appuhami of Pelanda, Latpandura, Kalutara Koralage Dochi Nona Brito of Retiyala, Govinna, Colomba Arachchige Kechi Nona, Kalutara Koralage Sabbo Nona, Kalutara Koralage Babbun Nona, all of Ihala Karannagoda, Neboda, and Kalutara Koralage Punched Nona of Kamburawala, Latpandura	0	3 20.4
3	Do.	Garden contains 8 coconut trees 40 years, about 400 tea bushes 40 years, 2 rambutan trees 20 years, 2 kitul trees 15 years, 2 hal trees 10 years, 2 hal trees 5 years and 3 nedun trees 8 years, said to be owned by Kalutara Koralage Grigoris Brito, Kalutara Koralage Auneris Brito, Kalutara Koralage Lihinis Brito, Kalutara Koralage Podi Nona Brito, Kalutara Koralage Baby Nona Brito, Udugama Liyanage Don Thomas Appuhami, Udugama Liyanage Don Simon Appuhami, Udugama Liyanage Punched Nona, all of Ihala Karannagoda, Neboda, Diyagama Liyanage Jayaneri Appuhami, and Colomba Arachchige Bempi Appuhami of Pelanda, Latpandura, Kalutara Koralage Dochi Nona Brito of Retiyala, Govinna, Colomba Arachchige Kechi Nona, Kalutara Koralage Sabbo Nona, all of Ihala Karannagoda, Neboda, and Kalutara Koralage Punched Nona of Kamburawala, Latpandura	0	1 2.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on June 10, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, April 26, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of a Maternity Home at Nildandahinna, to wit:—

Village plan No. 240, Extract 3. Village—Nildandahinna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
145	Nildandahinne Patana, Hapugahamada	Chena ..	Heirs of the late Mervyn Henry Reeves of Cooroondoowatta, Gampola	1	0 21.4
146	Do.	.. Chena do.	2 2 3.2
147	—	.. Water hole do.	0 0 7.8
148	Nildandahinne Patana, Hapugahamada	Chena do.	0 3 29.6
152	Do.	.. Chena do.	0 0 3.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Nuwara Eliya Kachcheri on May 31, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Nuwara Eliya, April 28, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of a fish market building at Kalpitiya, to wit:—

Preliminary plan No. A 1,033. Village—Sinnakudrippu, Ward No. 3, within the Town Council limits of Kalpitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Bagoona Housotom, assessment No. 350	Garden contains 6 coconut trees over 30 years	E. S. A. M. Fallaloon Marikar of Kalpitiya	0	0 7.38
2	Bagoona Housotom, assessment No. 349	Garden contains 5 coconut trees over 30 years, a temporary building (masonry foundation and cadjan walls and roof) and a cadjan shed	N. S. M. Mohamed Abdullah of Kalpitiya	0	0 16 65

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Office of the Divisional Revenue officer, Kalpitiya, on June 6, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Puttalam, April 25, 1950.

A. ARULPIRAGASAM,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Horagune Government Sinhalese Mixed School, to wit:—

Supplement No. 1 to final topo. plan No 45. Village—Mahawela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
19	Peramasarawekumbura	Paddy field..	Meedandugamarallage Appuhami, ditto Mohottihami and ditto Sudu Banda, all of Mahawela, Kalupahana, Haldummulla, subject to rajakariya to Horagune Devale	1 2 13

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Rural Court, Haldummulla, on May 27, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Badulla, April 28, 1950.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

L.M. 4723

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for KG/Walagama Junior School, to wit:—

Preliminary plan No. A 627. Village—Walagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Muttettulanda	Rubber (332 trees) 5 years, 4 coconut trees 50 years, and 1 kaju tree 5 years	Mrs. M. Samarasingha, 167, Mahawatta Road, Grandpass, Colombo	3 1 1.4
2	Do.	Coconut garden (108 trees) 10-70 years; one jak tree 25 years, 11 rubber trees 20 years, 3 kaju trees 10 years, one mango tree 25 years, 2 orange trees 10 years, 8 arecanut trees 20 years, 4 kapok trees 15 years, 54 plantain bushes 2-3 years, two temporary houses, one cadjan shed, two temporary latrines, one masonry well, one unprotected well and 1 masonry tank	do.	1 2 18.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kegalla Kachcheri, on June 3, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, April 25, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

L.M. 4686

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Getiyamulla School, to wit:—

Preliminary plan No. A 630. Village—Getiyamulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Oyabodawatta	Garden contains coconut, arecanut, jak, lunumidella, breadfruit and halmilla trees	Samarasundera Mudiyanseleage Tikiribanda of Alawatura	0 1 22.7
2	Ambagahamulawatta	Garden contains coconut, jak, kitul, breadfruit, lime, orange, kaju and syambala trees, and a temporary mud house	Dissanayake Arachchillage Punchisingho, Gamalath Ralalage Dingiri Banda Mudalali, Dissanayake Arachchillage Dingiri Banda, all of Getiyamulla, and Dissanayake Ralalage Dingiri Banda of Ganegoda	1 1 21.8
3	Amukamatewatta	Garden contains jak, arecanut and mango trees	Dissanayake Arachchillage Punchisingho, Dissanayake Arachchillage Dingiribanda of Getiyamulla, and Gallath Ralalage Punchirala of Poonahela	0 1 4.7
4	Do.	Garden contains rubber, tea, mango, arecanut, jak and breadfruit trees	do.	0 2 9.4
5	Amukamatehenewatta	Garden contains tea, coconut, jak, arecanut, breadfruit, lunumidella, kitul, halmilla, gnisapu, mango and coffee trees; a masonry well and a temporary building	Dissanayake Ralalage Dingiri Banda, Dissanayake Arachchillage Tikirimenika, Dissanayake Arachchillage Punchisingho, Gamalath Ralalage Dingiri Banda, Dissanayake Arachchillage Brampy Appuhamy, and Dissanayake Arachchillage Dingiri Banda, all of Getiyamulla	1 2 13.4
6	Talawapuraputtennewatta, alias Amuwapuraputtennewatta	Garden contains coconut, arecanut, gnisapu, kaju, kapok, rubber and coffee trees	Ranasingha Arachchillage Podiappuhamy of Alawatura, and Dissanayake Arachchillage Punchisingho of Getiyamulla	0 0 5.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Bulathkohupitiya Circuit Bungalow on June 2, 1950, at 2.30 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, April 25, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි

Kegalla No. 88.—බරගල දිසාවේ, කැලේල දිස්ත්‍රික්කයේ උප ඒජන්ත උන්නාන්ගේ මසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ආදාම ආණ්ඩුවේ නිකුත්වන ප්‍රකාරයට මිල 1950ක් වූ ජූනි මස 19වන දින වූ සඳුදා උදේ 10වන කැලේලේ කම්බේරියේදී බඩරැම් කරදන්ට නොගොතව මින අන්දමකින් නිකුත්කරන බව යොදනු ලැබේ. මා. සබරගමු දිසාවේ කැලේල දිස්ත්‍රික්කයේ හල්බොඩකොරලේ කොච්ඡාගේ පිහිටා තිබෙන බිම්කැබිලි 2ක්.

ලිපි සහිතව ගො. A 592. ගම—ඇපලාම. අයිතිකම්කරු නා—ආණ්ඩුව

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා	අන්දම	කම්බියේ මහන, තක්සේරු අ.රු.ප. මිල, රු.
4	දෙල්ගහකින්න	—	ඇපලාමේ පදිංචි අලුත්වත්තේරලාගේ බී.බී.ඒ අප්පහාමි අම්බර නැගුම් ඉල්ලාගෙන තිබෙන ඉඩම්	0 1 31 121
5	එම	—	ඇපලාමේ පදිංචි අලුත්වත්තේ රලාගේ කුසල්හාමි	0 0 1 12

මේ ඉඩම් ගැන වැඩිදුර විස්තර කැලේලේ උප ඒජන්තතුමාගෙන්ද, සිහියම් පර්වේසර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැක.

මේ 1950ක් වූ අප්‍රේල් මස 17වන දින කොළඹ ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කසනසුන්ද්‍රමි; ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා මිලන.

ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නම:—කර්මාන්ත දිස්ත්‍රික්කයේ ඉහල කරන්නාගොඩ සිංහල මිශ්‍ර පාලුල මිණි මෙහි පහත සඳහන් මෙහි ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රය” (203 පරිච්ඡේදයේ) පස්වන කොටසේ සන්තිමිත ගොඩනැගිලි ප්‍රකාරයට ගොඩනැගීම සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර බව ආණ්ඩු ලැබී තිබේ, ඒ ඉඩම් මේ:—

සිහියම් ගො. A 2,477. ගම—ඉහල කරන්නාගොඩ

- | නො. | ඉඩමේ නම | විස්තරය | බිම් ප්‍රමාණය අ.රු.ප. |
|-----|-----------|--|-----------------------|
| 1 | ඇමිණිවත්ත | ලත්පදුරේ කඹුරුවල පදිංචි කර්මාන්තකරුවන් ප්‍රංචිගෝනා, නැගෙනහිර ඉහල කරන්නාගොඩ පදිංචි කොළඹආරම්භයේ කේම්බ්ලිගෝනා, කර්මාන්තකරුවන්ගේ සබ්බිගෝනා, කර්මාන්තකරුවන්ගේ බුක්කෝනා, ගෝමිගෝනා රැහැන පදිංචි කර්මාන්තකරුවන්ගේ දෙමළි ගෝනා බ්‍රිට්, ලත්පදුරේ පෙලාද පදිංචි දිගමළිගෝනාගේ ජයගෝනි අප්පහාමි, කොළඹආරම්භයේ බේමිප් අප්පහාමි, නැගෙනහිර ඉහල කරන්නාගොඩ පදිංචි කර්මාන්තකරුවන්ගේ කිරිගෝනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ අවුගෝනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ ලීකිනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ පොම්බෝනා බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ බේබ්බි ගෝනා බ්‍රිට්, උඩුගමළිගෝනාගේ දෙත් කෝමිප් අප්පහාමි, උඩුගමළිගෝනාගේ දෙත් සබ්බිගෝනා අප්පහාමි, උඩුගමළිගෝනාගේ ප්‍රංචිගෝනා ගහ අග මිසින් අයිතිකම්කරු අවුරුදු 40ක් වසය ඇති පුවත්තේ 1ක් සහ ගොඩනැගිල්ලක පිටුපස බිම්කරු කොටසක්ද තිබෙන මත්ත | 0 0 2.4 |
| 2 | එම | ලත්පදුරේ කඹුරුවල පදිංචි කර්මාන්තකරුවන් ප්‍රංචිගෝනා, නැගෙනහිර ඉහල කරන්නාගොඩ පදිංචි කොළඹආරම්භයේ කේම්බ්ලිගෝනා, කර්මාන්තකරුවන්ගේ සබ්බිගෝනා, කර්මාන්තකරුවන්ගේ බුක්කෝනා, ගෝමිගෝනා රැහැන පදිංචි කර්මාන්තකරුවන්ගේ දෙමළි ගෝනා බ්‍රිට්, ලත්පදුරේ පෙලාද පදිංචි දිගමළිගෝනාගේ ජයගෝනි අප්පහාමි, කොළඹආරම්භයේ බේමිප් අප්පහාමි, නැගෙනහිර ඉහල කරන්නාගොඩ පදිංචි කර්මාන්තකරුවන්ගේ කිරිගෝනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ අවුගෝනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ ලීකිනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ පොම්බෝනා බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ බේබ්බි ගෝනා බ්‍රිට්, උඩුගමළිගෝනාගේ දෙත් කෝමිප් අප්පහාමි, උඩුගමළිගෝනාගේ දෙත් සබ්බිගෝනා අප්පහාමි, උඩුගමළිගෝනාගේ ප්‍රංචිගෝනා ගහ අග මිසින් අයිතිකම්කරු අවුරුදු 50ක් වසය ඇති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 40ක් වසය ඇති පොල්ගස් 10ක්ද, අවුරුදු 40ක් වසය ඇති කොප්ප 5ක්ද, අවුරුදු 40ක් වසය ඇති පුවත්තේ 4ක්ද, අවුරුදු 40ක් වසය ඇති ගස් පහද, අවුරුදු 18ක් වසය ඇති මිටිබිත්තේ 43ක්ද, අවුරුදු 15ක් වසය ඇති දෙල්ගස් 3ක්ද, අවුරුදු 30ක් වසය ඇති මල් දෙල්ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වසය ඇති පඹුගස් 1ක්ද, අවුරුදු 10ක් වසය ඇති දෙබර්ගස් 2ක්ද, අවුරුදු 6ක් වසය ඇති කොප්ප 1ක්ද, අවුරුදු 5ක් වසය ඇති නැගුණක් 2ක්ද, අවුරුදු 5ක් වසය ඇති පෙරුක් 1ක්ද, බිඳුමත් නිම්කරුගේ දිගක්ද, වැඩිහිටියක් සහ මැටිගස් නැගූ භාවිතාලීන කුසලියක් යාපනාව ඇති සිර පාච්ඡාලා ගොඩනැගිල්ලක්ද තිබෙන මත්ත | 0 3 20.4 |
| 3 | එම | ලත්පදුරේ කඹුරුවල පදිංචි කර්මාන්තකරුවන් ප්‍රංචිගෝනා, නැගෙනහිර ඉහල කරන්නාගොඩ පදිංචි කොළඹආරම්භයේ කේම්බ්ලිගෝනා, කර්මාන්තකරුවන්ගේ සබ්බිගෝනා, කර්මාන්තකරුවන්ගේ බුක්කෝනා, ගෝමිගෝනා රැහැන පදිංචි කර්මාන්තකරුවන්ගේ දෙමළි ගෝනා බ්‍රිට්, ලත්පදුරේ පෙලාද පදිංචි දිගමළිගෝනාගේ ජයගෝනි අප්පහාමි, කොළඹආරම්භයේ බේමිප් අප්පහාමි, නැගෙනහිර ඉහල කරන්නාගොඩ පදිංචි කර්මාන්තකරුවන්ගේ කිරිගෝනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ අවුගෝනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ ලීකිනි බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ පොම්බෝනා බ්‍රිට්, කර්මාන්තකරුවන්ගේ බේබ්බි ගෝනා බ්‍රිට්, උඩුගමළිගෝනාගේ දෙත් කෝමිප් අප්පහාමි, උඩුගමළිගෝනාගේ දෙත් සබ්බිගෝනා අප්පහාමි, උඩුගමළිගෝනාගේ ප්‍රංචිගෝනා ගහ අග මිසින් අයිතිකම්කරු අවුරුදු 40ක් වසය ඇති පොල්ගස් 8ක්ද, අවුරුදු 40ක් වසය ඇති ගස් පහද, අවුරුදු 20ක් වසය ඇති රබුවත්තේ 2ක්ද, අවුරුදු 15ක් වසය ඇති කුඟුගස් 2ක්ද, අවුරුදු 10ක් වසය ඇති ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වසය ඇති ගස් 2ක් සහ අවුරුදු 8ක් වසය ඇති නැගුණක් 3ක්ද තිබෙන මත්ත | 0 1 2.9 |

මිලදීමට ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කලාපයේ නිකුත් වන බව පොදුපත්තුවේ දැනගැනීම සඳහා පත්වන මහා කරුණු සහිතව මෙහි දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවන්නන් ඇත්නම් පැමිණීමට නොහැකි නමුත් මෙහි සඳහන් ක්‍රියාකරණ අග මිල 1950ක් වූ ජූනි මස 10වන දින පෙරවර 11වන කර්මාන්තකරුවන්ගේ දින ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අන්දමේ අයිතිකම්කරු ගොඩනැගීම සඳහා සම්බන්ධ ක්‍රියාකරණ මෙහි ඉඩම් මිලදීමට ඉල්ලාගෙන ඉදිරිපිටට පැමිණීමට අවශ්‍ය වන විට ආණ්ඩුවේ කලාපයේ අයිතිකරුන්ගේ කාර්යාලයේ නිකුත් වන බව මෙහි දැනගත හැක.

මේ 1950ක් වූ අප්‍රේල් මස 26වන දින කර්මාන්තකරුවන්ගේදීය. සී. බාරට්ටිකම්, ආණ්ඩුවේ උප ඒජන්ත මමන.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්:—කිලිදැන්ඩාගේ සුභකාරකයාගේ පිහිටුම් පිණිස මෙහි පහත ගුණාත්මක ඉඩම් උඩාගැනීම් හඳුනා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” 5 වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට කොටසක් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

සිතියමේ නො. 240. ගම්—කිලිදැන්ඩාගේ

Table with 5 columns: No., ඉඩමේ නම (Name of land), අයදුම් (Application), අයිතිකම්කරුන්ගේ නම (Name of owner), and මහත, අ.රු.ප. (Area in acres). Rows 145 to 152.

එවැනි ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කලාපාධිපතිවරයාගේ අනුමැතියෙන් දැනගැනීම හඳුනා ගතවන විට ඔවුන්ගේ ඉඩම් කැපීමට මෙහිින් දැනුවතදීම.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණිලි කළුපත් නොහොත් කළුපත් වෙනුවට ක්‍රියාකරණ අග වම් 1950ක් වූ මැයි මස 31 වැනි දින උදේ 10.30 වේ කාර්යාලයට කුමරු එළඹීමේ කලාවේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස් අන්දමේ අයිතිවාසිකම් පිළිබඳ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වගන්තියේ “පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට මැදිලි සහ ඉඩම් හාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

මේ 1950ක් වූ අප්‍රේල් මස 28 වැනි දින කුමරු එළඹීමේ කලාවේදීදී, ජ. ඒ. ඉන්ද්‍රසිරිසාණි, ආණ්ඩුවේ උප ඒජන්සා ඔබ්බ.

මේ 1876ක් වූ අප්‍රේල් 3 වැනි අදාලයේ කන්වෙහි වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කල්පිටයේ මාට වෙනුවෙන් පාලනයට ගොඩනැගිල්ලක් තැනීම පිණිස මෙහි පහත ගුණාත්මක ඉඩම් උඩාගැනීම හඳුනා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වගන්තියේ “පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට මැදිලි සහ ඉඩම් හාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

සිතියමේ නො. A 1,033. ගම්—කල්පිටයේ සිත්තකුඹුර්පිටුම

Table with 5 columns: No., ඉඩමේ නම (Name of land), අයදුම් (Application), අයිතිකම්කරුන්ගේ නම (Name of owner), and මහත, අ.රු.ප. (Area in acres). Rows 1 and 2.

එවැනි ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කලාපාධිපතිවරයාගේ අනුමැතියෙන් දැනගැනීම හඳුනා ගතවන විට ඔවුන්ගේ ඉඩම් කැපීමට මෙහිින් දැනුවතදීම.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණිලි කළුපත් නොහොත් කළුපත් වෙනුවට ක්‍රියාකරණ අග වම් 1950ක් වූ මැයි මස 31 වැනි දින උදේ 10.30 වේ කාර්යාලයට කුමරු එළඹීමේ කලාවේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස් අන්දමේ අයිතිවාසිකම් පිළිබඳ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වගන්තියේ “පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට මැදිලි සහ ඉඩම් හාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

මේ 1950ක් වූ මාර්තු මස 25 වැනි දින සුන්හලට් කලාවේදීදී, ජ. ආරුල්පිරිසාණි, සුන්හලට්-හලාපිත දෙපාර්තමේන්තුවේ ආණ්ඩුවේ උප ඒජන්සා ඔබ්බ.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කාරගුණ රජයේ මිශ්‍ර සිංහල පාරිසාරාධිපතිවරයාගේ මෙහි පහත ගුණාත්මක ඉඩම් උඩාගැනීම හඳුනා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට කොටසක් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

නො. 45 දරණ අත්තිම වෝටර් පිහිටීමේ නො. 1 දරණ අතිරේකය. ගම්—මහවෙල

Table with 5 columns: No., ඉඩමේ නම (Name of land), අයදුම් (Application), අයිතිකම්කරුන්ගේ නම (Name of owner), and මහත, අ.රු.ප. (Area in acres). Row 19.

එවැනි ඉඩම් අයිතිකරුන්ට ආණ්ඩුවේ කලාපාධිපතිවරයාගේ අනුමැතියෙන් දැනගැනීම හඳුනා ගතවන විට ඔවුන්ගේ ඉඩම් කැපීමට මෙහිින් දැනුවතදීම.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණිලි කළුපත් නොහොත් කළුපත් වෙනුවට ක්‍රියාකරණ අග වම් 1950ක් වූ මැයි මස 27 වැනි දින පෙරවර 9.30 වේ කාර්යාලයට කුමරු එළඹීමේ කලාවේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස් අන්දමේ අයිතිවාසිකම් පිළිබඳ සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 වගන්තියේ “පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට මැදිලි සහ ඉඩම් හාර ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

මේ 1950ක් වූ අප්‍රේල් මස 28 වැනි දින පිදුල්ලේ කලාවේදීදී, බී. එම්. ද සොයිසා, පිදුල්ලේ ආණ්ඩුවේ උප ඒජන්සා ඔබ්බ.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—Kg/වලයේ මධ්‍යම පාරිසාරාධිපතිවරයාගේ පිහිටුම් පිණිස මෙහි පහත ගුණාත්මක ඉඩම් උඩාගැනීම හඳුනා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” 203 පරිච්ඡේදයේ “පස්වැනි කාණ්ඩයේ කර්තව්‍යයට පාත්‍රවන ප්‍රකාරයට කොටසක් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ රුපී තිබේ, ඒ ඉඩමකි:—

සිතියමේ නො. A 627. ගම්—වලයේ

Table with 5 columns: No., ඉඩමේ නම (Name of land), අයදුම් (Application), අයිතිකම්කරුන්ගේ නම (Name of owner), and මහත, අ.රු.ප. (Area in acres). Rows 1 and 2.

එබැවින් ඉඩම් අයිතිකර ඇතිවට අක්ලීම් කල්පනාම් නිමවන බව පොදුපනතට දැනගැනීම සඳහා පනවන බවට සහතික කර තිබෙන හැටිට මෙයින් දැනුවෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවැසිකම් ඇත්තාවූ සෑදීමකට කළින්ම නොහොත් කළින් බිහිවීමට ක්‍රියාකරණ අංශ වසි 1050ක්වූ ජුනි මස 3 වෙනි දින 1950 කැනල්ලේ කවිමරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම් සඳහා සහතිකවීමට බලාපොරොත්තු වන බවට මා මෙහි ඉඩම් බිහිවීමට ඉල්ලාපිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කළින්ම අයිතිවාසිකම් කොරකුරුන් සහතිකවීමට බලාපොරොත්තු වන බවට දැනගනු ලැබුණි.

එම 1950ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින කැනල්ලේ කවිමරියේදී.

ඩී. ජී. දයාරත්න, අක්ලීම් ඊට ඒජන්ත මහතා.

අක්ලීම් කවසුන්කට, ඒනම්:— Kg/ගැටිමුල්ල පාර්ශ්වාරම් දියුණුකිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් වලට අක්ලීම් සඳහා ක්‍රියාකරන පිණිස " ඉඩම් වලට අක්ලීම් අක්ලීම් 203 පරිච්ඡේදයේ " 5 වෙනි කොටසේ කවිමරියට පාර්ශ්වාරම් ප්‍රකාරයේ ගොවිකම් සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිකාර මට අක්ලීම් නිමවීම, ඒ ඉඩම්නම්:—

කො.	ඉඩම් නම	අයුම්	අයිතිකම් නියෝග	මහතා, අ. රු. ම.
1	බිහිවීමට	පොල්, පුළුන්, කොස්, පුනුම්දෙල්ල, රවදෙල් සහ හල්මිල්ලයන් නිමවන ඉඩම්	අරවතුමේ පදිංචි සමරසුන්දර මුදියන්ගේ රාජගේ විසිරීමකො	0 1 22.7
2	අයිතිවාසිකම්	පොල්, කොස්, කිතුල්, රවදෙල්, දෙහි, දෙවම් කපු, සිංහරාගේ සහ කාවි කාලික ගෙයක් නිමවන ඉඩම්	ගැටිමුල්ලේ පදිංචි දිසානායක ආරච්චි රාජගේ පුංචිසිංහකෝ, ගමුල්ලේ රාජගේ සිංහරාගේ මුදුරාලී, දසනායක ආරච්චි රාජගේ සිංහරාගේ සහ සෝමව පදිංචි දසනායක රාජගේ සිංහරාගේ	1 1 21.8
3	අයිතිවාසිකම්	කොස්, පුළුන් සහ අම්බන් නිමවන ඉඩම්	ගැටිමුල්ලේ පදිංචි දසනායක ආරච්චි රාජගේ පුංචිසිංහකෝ, දසනායක ආරච්චි මුල්ලේ සිංහරාගේ සහ පුනකැර පදිංචි සමරසුන්දර රාජගේ පුංචි රාජගේ	0 1 4.7
4	එම	රබර්, හේ අම්බන්, පුළුන්, කොස් සහ රවදෙල් සහ නිමවන ඉඩම්	මෙහි ..	0 2 9.4
5	අයිතිවාසිකම්	කොස්, පොල්, කොස්, පුළුන්, රවදෙල්, පුනුම්දෙල්ල, කිතුල්, හල්මිල්ල, සිනිපු, අම්බන් සහ කෝපිසන්, සිමෙන්තියන් සිදු ද නිමවන ලීදක් සහ නාවකාලික ගොවිකැනිල්ලක් නිමවන ඉඩම්	ගැටිමුල්ලේ පදිංචි දසනායක රාජගේ සිංහරාගේ, දසනායක ආරච්චි රාජගේ පුංචිසිංහකෝ, සමරසුන්දර රාජගේ සිංහරාගේ, දසනායක ආරච්චි රාජගේ මුදුරාලී සහ දසනායක ආරච්චි රාජගේ සිංහරාගේ	1 2 13.4
6	කවුටුරු පුනුන්ගේ නිමවන	පොල්, පුළුන්, සිනිපු, කපු, කොළිට, ගොවිකැනිල්ලේ අම්බන් නිමවන ඉඩම්	අරවතුමේ පදිංචි රාජගේ ආරච්චි රාජගේ පුංචිසිංහකෝ සහ ගැටිමුල්ලේ පදිංචි දසනායක ආරච්චි රාජගේ පුංචිසිංහකෝ	0 0 5.9

එබැවින් ඉඩම් අයිතිකර ඇතිවට අක්ලීම් කල්පනාම් නිමවන බව පොදුපනතට දැනගැනීම සඳහා පනවන බවට සහතික කර තිබෙන හැටිට මෙයින් දැනුවෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවැසිකම් ඇත්තාවූ සෑදීමකට කළින්ම නොහොත් කළින් බිහිවීමට ක්‍රියාකරණ අංශ වසි 1950ක්වූ ජුනි මස 2 වෙනි දින 1950 කැනල්ලේ කවිමරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම් සඳහා සහතිකවීමට බලාපොරොත්තු වන බවට මා මෙහි ඉඩම් බිහිවීමට ඉල්ලාපිටින මුදල් ගණනක් ඒට ඇත්තාවූ කළින්ම අයිතිවාසිකම් කොරකුරුන් සහතිකවීමට බලාපොරොත්තු වන බවට දැනගනු ලැබුණි.

එම 1950ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින කැනල්ලේ කවිමරියේදී.

ඩී. ජී. දයාරත්න, අක්ලීම් ඊට ඒජන්ත මහතා.

අර්ජන්තාරීන්ගේ නිලධාරීන්ගේ කාර්යාල විභාගයේ විභාග පටිපාටිය.

කරුණාකාරයෙන් පසු මුද්‍රණය කළ කොටස. නිලධාරීන්ගේ කාර්යාලයට වෙනම පවත්වා ගත යුතුය. විභාගයේ සහභාගී වීමට සූදානම් විය යුතුය. විභාගයේ සහභාගී වීමට සූදානම් විය යුතුය. විභාගයේ සහභාගී වීමට සූදානම් විය යුතුය.

කාර්යය	විස්තරය	විභාගයේ සහභාගී වීමට සූදානම් විය යුතුය.
1	අධ්‍යාපන	0 0 2 4
2	භෞතික	0 3 20.4

துணை. காணியின் பெயர். விபரம் உரித்தாளியின் பெயர் விசாலம் எ று ப.

3 ஷெ . இறைகறனைகொடை நேப்பொடவிலிருக்கும் கனத்தகறைக கோளுலாகே கிரிகோரிஸ் பிறிடோ, மேறபடி 0 1 2 9 ஓனேரில் பிறிடோ, மேறபடி. வினில பிறிடோ, மேறபடி. பொடி நோனூ பிறிடோ, மேறபடி. பேயி நோனூ பிறிடோ, உடுகம் வியனகே டொன் தொமன் அபபுறாமி, மேறபடி. டொன் சைமன் அபபுறாமி, மேறபடி. புளு நோனூ என்பவர்களுக்கும், பெலெந்த லதபந்ரூவிலிருக்கும் நியகம் வியனகே ஜ்யனேரில் அபபுறாமிகக்கும், கொலொம்ப ஆராசகிககே பெம்பி அபபுறாமிகக்கும், ரெட்டியல் கோவின்னவிலிருக்கும் கனத்தகறைக கோளுலாகே டொசகி நோனூ பிறிடோவுக்கும், இறைகறனைகொடை நேப்பொடவிலிருக்கும் கொலொம்ப ஆராசகிககே நோனூ, கனத்தகறை ஆராசகிககே சப்பு நோனூவுக்கும், கம்புராவல் லதபந்ரூவிலிருக்கும் கனத்தகறைக கோளுலாகே புளு நோனூவுக்கும் உரித்தச் சொல்லப்படும தோட்டம், அங்கு 40 வருஷ 8 நெனையும், 40 வருஷ கிட்டத்தட்ட 400 தேயிலைச்செடியும், 20 வருஷ 2 நம்புட்டான் மரமும், 15 வருஷ 2 கிததுளமரமும், 10 வருஷ 2 "ஹல்" மரமும், 5 வருஷ 2 ஹல் மரமும், 8 வருஷ 3 நெனும் மரமுமுணை

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (ஏததி 203) காணி எடுத்துக்கொள்வதெப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரி எனக்குக் கறபனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய 1950 ம (நூ) (ஜூன்) ஆனி மாதம் 10 ந தேதியிலன்று காலை 11 மணிகு கனத்தகறைக கச்சேரியில் என்முன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற கேட்டுக் கொள்ளப்படுகின்றது

கனத்தகறைக கச்சேரி, சீ பாலசிவஹம், 1950 ம (நூ) (ஏப்பிறல்) சித்திரைமீ 26 ந உ. உதவி அரசாட்சி ஏசனாடு

நிலத்தைஹினனுவில் மருத்துவசாலை கட்டுவது என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

துணை. காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
145	நிலத்தைஹினனூபத்தன், கப்புகாமட சேனை	குறுணடுவத்த, கம்பனையில் காலஞ்சென்ற வாசியாகிய மோவின் ஹெனறி நீவலிவின் உரித்தாளிகள்	1 0 21 4
146	ஷெ .. ஷெ	2 2 3-2
147	— சூனணா நிலையம் ..	ஷெ ..	0 0 7 8
148	நிலத்தைஹினனூபத்தன், கப்புகாமட சேனை	ஷெ ..	0 3 29 6
152	ஷெ	0 0 3 2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அதிகாரத்து) காணி எடுத்துக்கொள்வதெப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கறபனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய 1950 ம (நூ) (மே) வைகாசி மாதம் 31 ந தேதியிலன்று காலை 10 30 மணிகு நுவரேவியாக கச்சேரியில் என்முன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற கேட்டுக் கொள்ளப்படுகின்றது

நுவரேவியாக கச்சேரி, ர ஜீ குணவாதன, 1950 ம (நூ) (ஏப்பிறல்) சித்திரைமீ 28 ந உ. உதவி அரசாட்சி ஏசனாடு

கலப்பிடடியில் மீக்கடைக்கான ஒரு கட்டடம் கட்டுவதற்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

துணை காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
1	பகசுடூ ஹவுஸ் தோட 30 வயதுக்கு மேற்பட்ட 6 தென்கைகடடங்கிய தோட்டம்	இ எஸ் ஏ எம் பலனுன் மரைக்கார, கற்பிட்டி	0 0 7-38
2	பகசுடூ ஹவுஸ் தோட 30 வருஷத்துக்கு மேற்பட்ட 5 தென்கைகளும், கல் அஸ்திவாரம் போடப்பட்ட டம், ஹீடு இல 349	தென்கைகளால் வேயந்த கூரையும், சிவரும் உடைய ஓர் தற்காலீகமான கட்டிடமும், ஓர் தற்காலீகமான குடிசையும் அடங்கிய தோட்டம்	என் எஸ் எம் மஹமது அபதுல்லா, கலப்பிட்டி 0 0 16-65

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 பிரிவின்) பிரகாரம் விவசாயமந்திரியவர்கள் எனக்குக் கறபனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய 1950 ம (நூ) (ஜூன்) ஆனி மாதம் 6 ந தேதியிலன்று காலை 10 மணிகு பிரிவுக் காரியாதிகாரிக் கந்தோரில் என்முன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

புத்தளை கச்சேரி, ஏ அருள்பிரகாசம், 1950 ம (நூ) (ஏப்பிறல்) சித்திரைமீ 25 ந உ. உதவி அரசாட்சி ஏசனாடு.

கொரூன் அரசினா சிங்கள கல்வன் பாடசாலை என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும காணியை, அஃதாவது :—

துணை. காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப.
19	பேர்மசுஹரவேலும்புற வயல்	கொற்குன் தேவாலையும், எம் அபபுறாமி மொஹோற்றிறாமி, சுது பண்டா, மஹாவெல்	1 2 13

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதெப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய பகுதி மந்திரியவர்கள் எனக்குக் கறபனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய 1950 ம (நூ) (மே) வைகாசி மாதம் 27 ந தேதியிலன்று 9 30 மணிகு ஹவுதுமுல்ல கோட்டில் என்முன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதுனால் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

வதுளை கச்சேரி, பீ எச். த சொயிசா, 1950 ம (நூ) (ஏப்பிறல்) சித்திரைமீ 28 ந உ. உப அரசாட்சி ஏசனாடு.

බෙහෙරුම්පුලයේ பாட்சாலை எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துணை	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 630 குறிச்சி—බෙහෙරුම්පුලය	விசாலம்.	
		விபரம்	உரித்தானவியின் பெயர்	
			எ. நூ. ப.	
1	ஓய்போதவத்த	தென்கை, பாகு, பலா, ஹனுமிதெல்ல, ஹலமில்ல	எம். எம். நிககிரிபண்டா, அனவதன	0 1 22 7
2	அமபுகழ்முல்வத்த	முதலிய மாங்களுள்ள தோட்டம், தென்கை, பலா, கித்தனா, எலுமிச்சை, தோண்டி, கஜு	உ. எ. புஞ்சிக்குஞ்சு, சி. ஆர். டி. டி. பண்டா	1 1 21 8
3	அழகமத்தேவத்த	புனி முகலிய மரங்களும, நிரந்தரமற்ற மண வீடும, கொண்ட தோட்டம்	எம். எ. டி. டி. பண்டா, கனேகொட	0 1 4 7
4	ஷெ	பலா, கமுரு, மா மரங்கள் கொண்ட தோட்டம்	உ. எ. புஞ்சிக்குஞ்சு, உ. எ. டி. டி. பண்டா	0 1 4 7
5	அழகமத்தேவத்தேவத்த	பலா, கமுரு, மா மரம், கமுரு, பலா, கொண்ட தோட்டம்	—	0 2 9 4
6	தலவபுறத்தேவத்த	தென்கை, பாகு, கிணியப்பு, கஜு, றப்பா, கோப்பி	உ. ஆர். டி. டி. பண்டா, உ. ஆர். நிககிரி	1 2 13 4
	அல்லது அழகமத்தேவத்த	முதலிய மரங்கள் கொண்ட தோட்டம்	மெனிககா, உ. எ. புஞ்சிக்குஞ்சு, ஜி. ஆர். டி. டி. பண்டா, உ. எ. பிறம்பி அப்பு ஹாமி, உ. எ. டி. டி. பண்டா, செலியமுல்லை உடையவர்கள்	0 0 5 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி கிருஷிகப் பகுதி மந்திரியவர்கள் எனக்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராலுமாய் 1950 ம (ஆ) ஜூன் ஆனி மாதம் 2 ந தேதியிலன்று பிற்பகல் 2 30 மலிகுடி புத்தகொவிறறிய சோக்கியுற வங்கலாவில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளை தளமையையும் அவவுடநடைகளுக்காயத தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களுட்குறி கேட்டுக்கொள்ளப்படுகிறது

கேகாலை கச்சேரி, 1950 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரைமீ 25 ந உ. உ. ஜி தயார்தன, உதவி அரசாட்சி ஏசனாடு

கே ஜி வலகம் ஓலியா பாட்சாலை எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது —

துணை	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல A 627 குறிச்சி—வலகம்	விசாலம்.	
		விபரம்	உரித்தானவியின் பெயர்.	
			எ. நூ. ப.	
1	முற்றெறறுல்நத	5 வருஷ 332 றப்பா மரங்கள், 50 வருஷ 4 தென்கைகள், 5 வருஷ ஒரு கஜு மரம்	நிசால எம் சமரசிஹ, இல. 167, 3 மஹாவத்த ரேட, கிருண்ட பாலை, கொழும்பு	3 1 1 4
2	ஷெ	10-70 வருஷ 108 தென்கைகள் கொண்ட தெனந்தோட்டம், 25 வருஷ ஒரு பாலும், 20 வருஷ 11 றப்பா மரங்களும், 10 வருஷ 3 கஜும், 25 வருஷ ஒரு மாம்பழம், 10 வருஷ 2 தோட்டம், 8 கமுரும, 20 வருஷ 54 வாஸ்களும், 2 நிரந்தரமற்ற வீடுகளும, ஒரு கிடுக கொட்டிலும், 2 நிரந்தரமற்ற கற்குச்சம், ஒரு கட்டிய கிணறும், ஒரு பாவிப்பற்ற கிணறும், ஒரு கட்டிய கேவியும்	ஷெ	1 2 18 4

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி கிருஷிகப் பகுதி மந்திரியவர்கள் எனக்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராலுமாய் 1950 ம (ஆ) ஜூன் ஆனி மாதம் 3 ந தேதியிலன்று காலை 10 மலிகுடி கேகாலை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளை தளமையையும் அவவுடநடைகளுக்காயத தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களுட்குறி கேட்டுக்கொள்ளப்படுகிறது

கேகாலை கச்சேரி, 1950 ம (ஆ) (ஏப்ரல்) சித்திரைமீ 25 ந உ. உ. ஜி தயார்தன, உதவி அரசாட்சி ஏசனாடு